

# வார्षிக கார்டயசாடு வார்கால 2016 வருடாந்த செயற்பாட்டு அறிக்கை Annual Performance Report



மஹாநகர னா வுக்ஷாதிர் ஂஸுலர்டுவ ஂலு஠கஂஸு  
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு  
Ministry of Megapolis and Western Development



**மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி  
அமைச்சு**

**வருடாந்த செயற்பாட்டு அறிக்கை - 2016**

17 வது மாடி, சுகுறுபாய, பத்தரமுல்ல.

[www.megapolismin.gov.lk](http://www.megapolismin.gov.lk)

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

கௌரவ பாட்டாலி சம்பிக்க ரணவக்க (பா.உ.)  
அமைச்சர், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு.

அமைச்சின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்கள்.

திரு. நிகால் ரூபசிங்க,

செயலாளர், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

திருமதி. கே.ஏ.பி. தயாரத்ன,

மேலதிக செயலாளர் (நிர்வாகம்)

திரு. மாதவ வைத்யரத்ன,

மேலதிக செயலாளர் (மாநகரம்)

எந்திரி. பி. சுரேஸ்,

மேலதிக செயலாளர் (நகர அபிவிருத்தி)

## உள்ளடக்கம்

1. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு .....	1
2. அமைச்சின் நிறுவனக் கட்டமைப்பு.....	2
3. துறைசார் முன்னேற்றம்	
3.1 நிர்வாகப் பிரிவு.....	3-6
3.2 கணக்குப் பிரிவு.....	6-10
3.3 நகர அபிவிருத்திப் பிரிவு	
3.3.1 நகர அபிவிருத்திப் பிரிவு.....	10-12
3.3.2 திட்டமிடல் மற்றும் கண்காணிப்புப் பிரிவு.....	12
3.3.3 காணிப் பிரிவு .....	12-13
3.4 மாநகர திட்டமிடல் பிரிவு.....	13-16
3.5 தொழில்நுட்ப பிரிவு .....	17
3.6 உள்ளக கணக்காய்வுப் பிரிவு.....	18
4 அமைச்சின் கீழுள்ள நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள்.....	18-19
5 அமைச்சினால் அமுற்படுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்கள்	
5.1 வெளிநாட்டு நிதியத்தின் கீழ் அமுற்படுத்தும் கருத்திட்டங்கள்.....	19-20
5.2 உள்ளூர் நிதியத்தின் கீழ் அமுற்படுத்தும் கருத்திட்டங்கள்.....	21-22

## 1. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

### தொலைநோக்கு

மக்களின் பொருளாதார மற்றும் ஆன்மீக நல்வாழ்வு அதே போல இயற்கையுடன் ஐக்கியமான செழிப்பான வாழ்க்கையொன்றினை உறுதிப்படுத்தும் நிலைபேறான நகர வாழ்க்கையொன்று.

### பணிக்கூற்று

சிறந்த நகர்ப்புற திட்டமிடல், பொறியியல் திறமைகள், அதி உன்னத நவீன தொழில்நுட்பம் மற்றும் உலகின் உன்னதமான நடைமுறைகளைப் பயன்படுத்தி, நாட்டின் மூலோபாய ரீதியில் முக்கியமான இடங்களில் நன்கு திட்டமிடப்பட்ட பசுமையான, சுத்தமான மற்றும் அழகான நகர்ப்புற குடியிருப்புக்களை உருவாக்குவதனூடாக தேசத்தின் பொருளாதாரச் செழிப்பினை அடைதல் மற்றும் இலங்கைவாழ் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல்.

### நோக்கங்கள்

அமைச்சின் அடிப்படை நோக்கமாவது, மக்களின் வாழ்க்கையின் தரத்தினை உயர் மட்டத்தில் முன்னெடுப்பதுடன், நகர்ப்புற பிரதேசங்களில் வாழும் மக்களை நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டின் பங்குதாரர்களாகக் கொண்டு உறுதிப்படுத்தப்படும் முறைசார் மாற்றங்கள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை நகர்ப்புறச் சமுதாயத்திற்குக் கொண்டு செல்லுவதாகும். இதனூடாக இலங்கையினை, ஆசியாவின் வர்த்தகம், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கு இயலும்.

இவ் அமைச்சின் அடிப்படை பொறுப்புக்களுள், ஒட்டு மொத்த இலங்கைக்குமான தேசிய பௌதிக திட்டத்தினை திட்டமிடுதல், மூலோபாய, பொது நகரத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல் உள்ளடக்கப்படுகின்றது. அதே போல அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளினுள் ஒட்டுமொத்த மேல் மாகாணத்திலும் முழுமையான அபிவிருத்தியொன்றினை உருவாக்கும் நோக்கில், அதனை மாநகரமொன்றாக மாற்றுவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

மேல் மாகாண பிராந்திய மாநகர அபிவிருத்திச் செயற்பாட்டினை, இலங்கையில் நீண்டகாலம் சிறந்தவாறு முன்னெடுத்து, நிலைபேறான எதிர்காலத்தினை நகர்ப்புறச் செயற்பாட்டிற்கு வழிகாட்டும் அபிவிருத்திக்கு கேந்திரமாகக் கொள்ளப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது. நாட்டின் மூலோபாய ரீதியில் முக்கியமான இடங்களில் வசதியான நகர்ப்புற குடியிருப்புக்களைத் திட்டமிடுவதற்கு மேலாக அதனூடாக நகரமயமாக்கலின் காரணமாக உருவாக்கப்பட்ட கழிவு, சேரிகள், ஆற்றல், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டு எழுந்துள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவதற்கும் முயற்சிக்கப்படுகின்றது.

### அமைச்சின் கீழுள்ள நியதிச் சபை நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் கருத்திட்டங்கள்.

- தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம்
- நகர அபிவிருத்தி அதிகார சபை
- இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம்

### அமைச்சின் கீழ் அமுற்படுத்தப்படும் உள்ளூர் நிதியக் கருத்திட்டங்கள்.

- மேற்கு பிராந்திய மாநகர திட்டமிடல் கருத்திட்டம்.
- கொழும்பு நகரினை அண்டிய திண்மக் கழிவு முகாமைத்துவ கருத்திட்டம்
- கொழும்பு துறைமுக அபிவிருத்தி கருத்திட்டம்

### அமைச்சின் கீழ் அமுற்படுத்தப்படும் வெளிநாட்டு நிதியக் கருத்திட்டங்கள்

- மூலோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டம் (கண்டி, காலி, யாழ்ப்பாணம், அனுராதபுரம்)
- கொழும்பு நகரினை அண்டிய நகர அபிவிருத்தி கருத்திட்டம்
- பாரிய கொழும்பு நகரப் போக்குவரத்து வலையமைப்பினை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் நகர அபிவிருத்தி சாதனம் (3K).

## 2. அமைச்சின் அமைப்புக் கட்டமைப்பு

தயவு செய்து இணைப்பு 01 ஐ பார்க்கவும். (பக்க எண் 23)

### 3. துறைசார் செயற்பாடு

#### 3.1 நிர்வாகப் பிரிவு

##### 3.1.1 பொறுப்பு

உரிய பணிகளை வினைத்திறனாகவும், விரைவிலும், தரமாகவும் மற்றும் தொடர்ந்தும் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமைக்கும் மற்றும் கொள்கைக்கும் அமைய நிறைவேற்றுவதல்.

##### 3.1.2 பிரிவின் மூலம் நிறைவேற்றப்படும் பிரதான பணிகள்

அமைச்சு உத்தியோகத்தர்களினதும், அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரின் உத்தியோகத்தர் குழாமினதும் சகல நிர்வாகச் செயற்பாடுகள், அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் கருத்திட்டங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் அமைச்சினூடாக நிறைவேற்றப்பட வேண்டிய சகல தாபனச் செயற்பாடுகள்.

##### 3.1.3 அமைச்சின் உத்தியோகத்தர் குழாம் தொடர்பிலான விபரங்கள்

தொகுதி	அங்கீகரிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை	2016. 12.31 ஆந் திகதியன்றுள்ள ஆளணி	வெற்றிடங்கள்/மேலதிகம் (இருப்பின்)
சிரேஸ்ட மட்டம்	34	27	07 (வெற்றிடங்கள்)
மூன்றாம் மட்டம்	06	03	03 (வெற்றிடங்கள்)
இரண்டாம் மட்டம்	93	59	34 (வெற்றிடங்கள்)
ஆரம்ப மட்டம்	46	33	13 (வெற்றிடங்கள்)
மொத்தம்	179	122	57 (வெற்றிடங்கள்)

##### ➤ அமைச்சின் உத்தியோகத்தர் குழாமின் மாற்றங்கள்

தொகுதி	2016. 12.31 ஆந் திகதியன்று			
	இடமாற்றம் பெற்றுச் சென்ற	இடமாற்றம் பெற்று வருகைதந்த	ஓய்வு பெற்ற	விலகிய
சிரேஸ்ட மட்டம்	-		-	-
மூன்றாம் மட்டம்	-		-	-
இரண்டாம் மட்டம்	01		01	-
ஆரம்ப மட்டம்	01		-	-
மொத்தம்	02		01	-

##### ➤ பயிற்சியளித்தல்

- உள்ளூர் பயிற்சி - பயிற்சிகள், வேலைத்திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள்.

நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை	கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை	அமைச்சு ஈடுசெய்துள்ள மொத்தச் செலவு (ரூபா.)
10	112	121,000.00

2016 உள்ளூர் பயிற்சிகள்

#	பெயர் மற்றும் பதவி	கலந்து கொண்ட நிகழ்ச்சித் திட்டம்/பாடநெறி	காலவரையறை
01	அமைச்சு, இணை நிறுவனங்கள், கருத்திட்டங்களின் சகல நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவொன்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு உத்தியோகத்தர்கள் வீதம்.	செய்திறன் குறிகாட்டிகளைத் தயாரித்தல்.	2016.06.10
02	திரு. எஸ்.ஏ.எஸ்.இ. சமரசிங்க (கணக்காளர்)	தம்மையும் மற்றும் தமது குழுவினையும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டம்.	2016.06.16
03	திருமதி. டபிள்யூ.எம்.சீ.எஸ். கே.விஜேசுந்தர		
04	அமைச்சின் உத்தியோகத்தர் குழாம் - 40 உத்தியோகத்தர்கள்.	தமிழ் மொழி	2016.06.16 தொடக்கம்
05	திருமதி. இ.எஸ். ரணதுங்க (அபிவிருத்தி உத்தியோகத்தர்)	அரசு கொள்முதல் நடைமுறை தொடர்பிலான டிப்ளோமா.	2016.07.02 தொடக்கம் ஒரு வருடக் காலப்பகுதிக்கு
06	திருமதி. ஈ.ஏ.என்.கே. எதிரிசிங்க (அரசு முகாமைத்துவ உதவியாளர் II)	களஞ்சியம் தொடர்பில் உயர் சான்றிதழ் வழங்கும் பாடநெறி.	2016.07.28 -08.25 வரை - 05 நாட்கள்.
07	செல்வி. இ.இ. மஞ்சனாயக்க (அரசு முகாமைத்துவ உதவியாளர் III)	தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகள் தொடர்பில் பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித் திட்டம்.	2016.08.11-12
08	செல்வி. எச்.கே.ஏ. உதாங்கி (அரசு முகாமைத்துவ உதவியாளர் III)		
09	அமைச்சின் உத்தியோகத்தர் குழாம் - 40 உத்தியோகத்தர்கள் வரை.	அலுவலக நடைமுறை தொடர்பில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்.	2016.11.01 ஒரு நாள்
10	செல்வி. யு.அய். ரத்னசிங்க (அரசு முகாமைத்துவ உதவியாளர் III)	தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகள் தொடர்பில் பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித் திட்டம்.	2016.11.24-25
11	திருமதி. பி.வீ.எஸ்.பி. பாதுக்க, (அரசு முகாமைத்துவ உதவியாளர் III)		
12	செல்வி. எச்.கே.ஏ. உதாங்கி (அரசு முகாமைத்துவ உதவியாளர் III)	ஆரம்ப பயிற்சிப் பாடநெறி	2016.11.28 2016.12.09
13	திருமதி. ஜி.கே.பி. மல்காந்தி (அரசு முகாமைத்துவ உதவியாளர் III)		
14	திரு. எச்.ஏ.எம்.எம். ஹத்துறுசிங்க (அரசு முகாமைத்துவ உதவியாளர் III)		
15	செல்வி. யு.அய். ரத்னசிங்க (அரசு முகாமைத்துவ உதவியாளர் III)		
16	செல்வி. இ.இ. மஞ்சனாயக்க (அரசு முகாமைத்துவ உதவியாளர் III)		

- வெளிநாட்டுப் பயிற்சியளித்தல்.

நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை	கலந்து கொண்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை		அமைச்சு ஈடுசெய்துள்ள மொத்தச் செலவு (ரூபா.)
	நிறைவேற்றுத்தரம்	நிறைவேற்றுத் தரமற்ற	
23	16	01	18,999,016.04



- 2016 வெளிநாட்டுப் பயிற்சி வேலைத்திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தூதுவர் சேவை

#	பெயர் மற்றும் பதவி	பாடநெறி/நிகழ்ச்சித் திட்டம்	நாடு	காலவரையறை
1	திருமதி. கே.டபிள்யூ.பி. தயாரத்ன, மேலதிக செயலாளர் (நிர்வாகம்)	கொள்கை திட்டம், நடைமுறைப்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் தொடர்பில் சர்வதேச நிகழ்ச்சித் திட்டம் தொடர்பிலான அறிக்கை.	மலேசியா	2016.05.03 -10
2	எந்திரி. பி. சுரேஸ், மேலதிக செயலாளர் (நகர அபிவிருத்தி)	இலங்கையின் நகரத் துறை உத்தியோகத்தர்களுக்கான விசேட ஆற்றலைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டம்.	சிங்கப்பூர்	2016.08.09 -12
		இலங்கையின் நகரத் துறை உத்தியோகத்தர்களுக்கான விசேட ஆற்றலைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டம் - சிங்கப்பூர் ஒத்துழைப்பு முயற்சியாண்மை, டெமசெக் மன்றம் மற்றும் வாழ்வாதார நகரங்களின் மையம்.	சிங்கப்பூர்	2016.09.05 -09
		டென்மார்க் மற்றும் ஜேர்மனியில் திண்மக் கழிவு முகாமைத்துவ வசதி தொடர்பில் பிரேரிக்கப்பட்ட விஜயம்.	டென்மார்க் மற்றும் ஜேர்மனி	2016.09.18 -23
		மாநகர திண்மக் கழிவு தொடர்பிலான எந்திரங்களையும் மற்றும் தொழில்நுட்பத்தினையும் பார்வையிடுதல்.	கொரியா	2016.11.14 -19
3	திரு. மாதவ வைத்யரத்ன, மேலதிக செயலாளர் (மாநகரம்)	அமைச்சரின் பிரதிநிதி	கொரியா	2016.03.10 -17 2016.05.22 -25
		துருக்கியுடன், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (JCETC) தொடர்பிலான 1 வது கூட்டு குழு கூட்டம்.	துருக்கி	2016.03.11 -12
4	திரு. எச்.பி. லலித் குமார, பிரதான கணக்காளர்.	சர்வதேச கொள்முதல் உச்சி மாநாடு - 2016	இந்தியா	2016.04.21 -23
5	திருமதி. பி. எதிரிசிங்க, சிரேஸ்ட உதவிச் செயலாளர் (நிர்வாகம்)	ஒருங்கிணைந்த கிராமப்புற மற்றும் நகரப்புற வளர்ச்சி மற்றும் 2016 இல் ஆசிய நாடுகளுக்கான வறுமையினைத் தணித்தல் தொடர்பிலான கருத்தரங்கு	சீனா	2016.07.08 -28
6	திருமதி. எஸ்.ஐ. ஸ்ரீயாலதா, உள்ளக கணக்காய்வாளர்.			
7	திரு. ஏ.டபிள்யூ.எம். சரத்சந்ர, பணிப்பாளர் (தொழில்நுட்பம்)	சிமாட் பாட்னசிப் அலகினூடாக (UKAS) தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுதல்.	மலேசியா	2016.08.21 -26
8	திரு. பி.எம்.யு.எஸ். பன்னிகெக்க, பணிப்பாளர் (மாநகரம்)	விரிவான நகரப் போக்குவரத்து திட்டமிடல்.	ஜப்பான்	2016.10.10 - 2016.12.11
9	திருமதி. எஸ்.ஆர்.பி.ஆர்.ஜி.சீ. கன்னோறுவ, பணிப்பாளர் (மாநகர திட்டமிடல்)	நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் ஒருங்கிணைந்த அணுகுமுறை	இந்தியா	2016.03.28-2016.04.15
		மேம்பாட்டு நிர்வாகம் - நவீனமயமாக்கல் மற்றும் மாற்று நிகழ்ச்சித் திட்டம்.	மலேசியா	2016.09.23-2016.10.02

#	பெயர் மற்றும் பதவி	பாடநெறி/நிகழ்ச்சித் திட்டம்	நாடு	காலவரையறை
10	திரு. எஸ்.ஏ.எஸ்.டி. சமரசிங்க, கணக்காளர்.	இலங்கைக்கான பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பிலான கருத்தரங்கு 2016.	சீனா	2016.08.19-2016.09.19
11	திருமதி. ஜெ.எம். திசானாயக்க, உதவிச் செயலாளர் (நிர்வாகம்)	அரச துறை தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டம் - சிவில் சேவை கல்லூரி	சிங்கப்பூர்	2016.09.10 -14
12	திரு. எம்.ஜே.எஸ்.என். பிரனாந்து, உதவிப் பணிப்பாளர் (மாநகரம்)	அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான சிநேகபூர்வ நகரத்தினை ஸ்தாபித்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான கருத்தரங்கு 2016.	சீனா	2016.08.04 -24
13	திருமதி. டி.என். அத்துகோரள, உதவிப் பணிப்பாளர் (காணி மற்றும் திட்டமிடல்)	மீட்புக் கருத்திட்டத்தின் பொறியியல் மற்றும் சுற்றாடல் அம்சங்களை ஆய்வுசெய்வதற்கான உத்தியோகபூர்வ பணி.	சீனா	2016.12.24 -30
14	திருமதி. எல்.பி.பி. கொஸ்தா, உதவிப் பணிப்பாளர் (நகர காணி முகாமை)			
15	செல்வி. பிரியங்கா சேனாரத்ன, உதவிப் பணிப்பாளர் (மாநகர திட்டமிடல்)	அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான நகரமயமாக்கலின் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான கருத்தரங்கு - 2016.	சீனா	2016.09.10 -27
16	செல்வி. எஸ்.கே. மனோஜா, உதவி பணிப்பாளர் (மாநகர திட்டமிடல்)	அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான சிநேகபூர்வ நகரத்தினை ஸ்தாபித்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான கருத்தரங்கு 2016.	சீனா	2016.08.04 -24
17	திரு. குமுது ஆரிய ஜயசிங்க (அபிவிருத்தி உத்தியோகத்தர் III)	அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி தொடர்பிலான மகாநாடு 2016.	சீனா	2016.03.08 -29

### 3.2 கணக்குகள் பிரிவு

#### 3.2.1 பொறுப்பு

அமைச்சின் பாதீட்டு மதிப்பீட்டின் பிரகாரம் நிதிச் செயற்பாடுகளைப் பூர்த்தி செய்தல்.

#### 3.2.2 பிரிவினாடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்.

1. அமைச்சினதும் மற்றும் அமைச்சின கீழுள்ள நிறுவனங்களினதும் வெளிநாட்டுக் கருத்திட்டங்கள் தொடர்பில் வருடாந்த மதிப்பீடுகளைத் தயாரித்து தேசிய பாதீட்டு திணைக்களத்திற்கு முன்வைத்தல் மற்றும் வருடாந்த பாதீட்டினாடாக ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டு வரையறைகளினாடாக செலவுகளை முகாமை செய்து அமைச்சின் கடமைப் பொறுப்பினை முன்னெடுத்துச் செல்லுவதற்கு உதவியினை வழங்குதல்.
2. பொதுத் திறைசேரிக்கு முன்வைக்கப்பட வேண்டிய பின்வரும் காலத்திற்குத் தேவையான அறிக்கைகளை உரிய காலவரையறையினுள் முன்வைத்தல்.

#### அறிக்கை

வருடாந்த கட்டுநிதிப் படிவம்  
வருடாந்த கட்டுநிதியினைத் திட்டமிடுதல்  
வருடாந்த கட்டுநிதி கோரிக்கைப் படிவம்  
வருடாந்தக் கொள்முதல் திட்டம்

#### காலவரையறை

- வருடத்தில், கடமையாற்றும் முதலாவது தினத்தில்  
- வருட ஆரம்பத்தில்  
- ஒவ்வொரு மாதமும் கடமையாற்றும் முதலாவது தினம்  
- உரிய வருட ஆரம்பத்தில்.

3. திறைசேரியுடன் ஒருங்கிணைப்பினை முன்னெடுத்து வெளிநாட்டுக் கருத்திட்டங்கள் தொடர்பிலும் மற்றும் ஏனைய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடர்பிலும் கட்டுநிதியினைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் அந்நிதியினைக் கருத்திட்டங்களுக்கிடையே பகிர்ந்தளித்தல்.
4. வெளிநாட்டுக் கருத்திட்டங்களின் நிதிக் கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைப் படிவங்களை (withdrawal application) திறைசேரியினூடாக மத்திய வங்கிக்கு முன்வைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல்.
5. நிதிச் செயற்பாடுகளை முறைசார் வகையில் முன்னெடுத்துச் செல்லுதல், நிதிப் பிரமாணங்கள், திறைசேரி சுற்றுநிரூபங்கள் மற்றும் கட்டளைகளுக்கமைய உரிய கொடுப்பனவுகள் மற்றும் கிடைப்பனவுகளை கணக்கிடுதல் மற்றும் திறைசேரிக்கு அறிக்கையிடுதல்.
6. அமைச்சு, நியதிச் சட்டசபை நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுக் கருத்திட்டங்களின் பொருட் கணக்கெடுப்பு ஆய்வுச் செயற்பாடுகளை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் உரிய அறிக்கைகளை கணக்காய்வாளர் அதிபதிக்கும் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்குதல்.
7. சுற்றுநிரூபங்களுக்கமைய உரிய கணக்கு அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் உரிய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தினத்தில் வழங்குதல்.
8. கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உரிய அறிக்கைகளை வழங்குதல், அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களினால் அனுப்பப்பட வேண்டிய அறிக்கைகளின் முன்னேற்றத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
9. அமைச்சின் கொள்முதல் செயற்பாடுகள்.

### 3.2.3 2016.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்

2016 செலவு அறிக்கை

செலவுத் தலைப்பு - 162

அமைச்சின் மீண்டுவரும் செலவினம்.

தொகுதி - ஆளுக்கூரிய வேதனாதிகள் மற்றும் ஏனைய மீண்டுவரும் செலவினம்

(ரூ.மில்லியன்)

விபரம்	ஒதுக்கீடுகள்	மொத்தச் செலவு	சதவீதம் %
<b>அமைச்சர் அலுவலகம்</b>			
ஆளுக்கூரிய வேதனாதிகள்	24.35	24.19	99%
ஏனைய மீண்டுவரும் செலவினம்	26.93	21.69	81%
<b>மொத்தம் (1)</b>	<b>51.28</b>	<b>45.88</b>	<b>89%</b>
<b>தாபனம் மற்றும் நிர்வாகச் சேவைகள்</b>			
ஆளுக்கூரிய வேதனாதிகள்	77.50	60.70	78%
ஏனைய மீண்டுவரும் செலவினம்	937.29	644.01	69%
<b>முழு மொத்தம் (2)</b>	<b>1,014.79</b>	<b>704.71</b>	<b>69%</b>
<b>மொத்தம் (1+2)</b>	<b>1,066.07</b>	<b>750.59</b>	<b>70%</b>

மூலதனச் செலவினம்

(ரூ.மில்லியன்)

விபரம்	ஒதுக்கீடுகள்	மொத்தச் செலவு	சதவீதம் %
<b>அமைச்சர் அலுவலகம்</b>			
புனர்வாழ்வு	4.53	3.80	84 %
கையகப்படுத்தல்	93.30	46.66	50 %
<b>மொத்தம்</b>	<b>97.83</b>	<b>50.46</b>	<b>52 %</b>
<b>புனர்வாழ்வு</b>			
புனர்வாழ்வு	3.30	2.74	83 %
கையகப்படுத்தல்	15.61	13.69	88 %
திறன் விருத்தி	0.50	0.47	94 %
<b>மொத்தம்</b>	<b>19.41</b>	<b>16.90</b>	<b>87 %</b>
<b>முழு மொத்தம்</b>	<b>117.24</b>	<b>67.36</b>	<b>57 %</b>

நகர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலான மூலதனச் செலவு

(ரூ.மில்லியன்)

விபரம்	ஒதுக்கீடுகள்	செலவு	கையிலுள்ள பற்றுச்சீட்டுக்கள்	மொத்தச் செலவு	சதவீதம் %
<b>மொத்தம்</b>	<b>12,273.54</b>	<b>8,551.93</b>	<b>1,967.2</b>	<b>10,519.13</b>	<b>85.7%</b>
நகர சாதனங்கள் அபிவிருத்தி மற்றும் நகர திணைக்கழிவு முகாமைத்துவம்	4,350.20	3,330.83	1,620.9	4,951.73	113 %
பாலியகொட மெனிங் சந்தையினை மீளமைப்பதற்கு காணியினை மேம்படுத்துதல்.	303.01	302.91	3.6	306.51	101 %
துறைமுக நகரக் கருத்திட்டம்	657.32	656.92	-	656.92	100 %
பெரே ஏரி புனர்வாழ்வு மற்றும் மீள் அபிவிருத்திக் கருத்திட்டம்	1350.00	1,200.00	150	1,350.00	100 %
மெகாபொலிஸ் அதிகார சபையின் பாரிய திட்டம்	87.54	87.40	-	87.40	100 %
இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்	1,500.00	1,366.08	-	1,366.08	91 %
பிரேரிக்கப்பட்ட மெகாபொலிஸ் அதிகார சபையின் கருத்திட்ட அலுவலகங்களை ஸ்தாபித்தல்.	78.70	66.28	-	66.28	84 %
கொழும்பு நகர போக்குவரத்து அபிவிருத்தி கருத்திட்டம் (3K)	714.10	525.00	-	525.00	74 %
கத்தரலியத்த நகர அபிவிருத்தி கருத்திட்டம்	75.00	51.71	-	51.71	69 %
மூலோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டம் (யாழ்ப்பாணம்) - GOSL	60.00	35.55	-	35.55	59 %
பாரிய கொழும்பு வெள்ளப் பெருக்கு தடுப்பு மற்றும் சுற்றாடல் அபிவிருத்திக் கருத்திட்டம்.	1,000.00	218.37	192.7	411.07	41%
நகர அபிவிருத்தி அதிகார சபை	1,500.00	607.85	-	607.85	41%
பாரிய கொழும்பு வெள்ளப் பெருக்கினைக் கட்டுப்படுத்துவதற்கான நகர சுற்றாடல் நம்பிக்கை நிதியம்.	80.00	23.00	-	23.00	29%
மூலோபாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம் (அனுராதபுரம்) GOSL	70.00	17.97	-	17.97	26%
கித்தம்பகுவ கால்வாயினைச் சுத்தம் செய்தல்.	141.55	25.73	-	25.73	18%
திருகோணமலை மாவட்டத்தின் பிரதான திட்டத்தினைத் தயாரித்தல்.	188.00	29.73	-	29.73	16%
தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம்	107.00	6.6	-	6.6	6%
டெங்கு நோயினைத் தடுப்பதற்கு கால்வாய் மற்றும் நீர்த்தேக்கங்களைச் சுத்தம் செய்தல்.	11.12	-	-	-	-
			2016 நவம்பர் 23 ஆந் திகதி ஒதுக்கப்பட்டபோதும் கருத்திட்டத்தினை பற்றுச்சீட்டுக்களை விடுவிப்பதற்கு போனது.	ஆந் திகதி நிறைவு விடுவிப்பதற்கு	ஒதுக்கீடுகள் திட்டமிட்ட செய்து இயலாமற்

தொழில்நுட்பப் பிரச்சினைகளின் காரணமாக 2016 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிதியத்தின் கீழ் செயற்படுத்தப்பட்ட பாரிய கருத்திட்டங்கள் தமது வருடாந்த இலக்கினை எட்டியவேளையில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன

(ரூ.மில்லியன்)

விபரம்	ஒதுக்கீடுகள்	செலவு	தொழில்நுட்பப் பிரச்சினைகள்
பாரிய கொடும்பு நகர அபிவிருத்திக் கருத்திட்டம் உலக வங்கி (Foreign Funds)	9,000.00	2243.24	உலக வங்கியுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகளின் பிரகாரம், இக்கருத்திட்டம், 2017.12.31 ஆந் திகதியன்று பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும். 2016 ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுகள் 2015 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இக்கருத்திட்டம், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு போன்ற மூன்று அமைச்சுக்களுக்கிடையே அவ்வப்போது மாறுபட்டதுடன், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சின் கீழே மதிப்பீடுகளைத் தயாரித்தல் இடம்பெற்றது. அதன் பிரகாரம் கொள்முதல் செயற்பாடுகளைத் திட்டமிடும்போது உரிய அமைச்சுக்களின் கீழேயிருந்த நிலையான கொள்முதல் குழுக்கள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்களின் மீள அமைப்பதற்கு நேரிட்டது. எவ்வாறாயினும், அவ் அமைச்சின் விடயப் பரப்பு பின்னர் வேறு அமைச்சுக்களுடன் பிரிந்து சென்றுள்ளதுடன், தொழில்நுட்ப மதிப்பீட்டு மற்றும் கொள்முதல் குழுக்களின் பொறுப்புக்கள் அதனூடாக மாற்றப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கொள்முதல் திட்டமொன்றினை, 2016 ஆம் ஆண்டில் செயற்படுத்துவதற்கு சென்றபோது மேற்குறிப்பிட்ட காரணிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தினைச் செலுத்தியுள்ளது. அக்காரணங்களால் திட்டமிட்டவாறு கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு முடியாமற் போனதன் காரணத்தினால் இவ்வருடத்தின் நிதிசார் முன்னேற்றம் குறைந்துள்ளது.

விபரம்	ஒதுக்கீடுகள்	செலவு	தொழில்நுட்பப் பிரச்சினைகள்
மூலோபாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம் (காலி மற்றும் கண்டி) - உலக வங்கி (வெளிநாட்டு நிதியத்தின்)	5,810.00	1,544.53	காணிகளை சுவீகரித்துக் கொள்ளுவதற்கு மேலதிக காலப்பகுதியொன்று சென்றமை, திட்டமிடல் மற்றும் உருவாக்குதல் செயற்பாட்டின்போது, தொல்பொருளியல் திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்தல் தாமதமாகியமை, நீர்ப்பாசன திணைக்களம், காலி மாநகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற பங்குதார நிறுவனங்களின் பங்களிப்பு பிரச்சினைகள் காணப்படுதல் போன்ற காரணங்களின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கருத்திட்டங்களை குறிப்பிட்ட காலவரையறையினுள் வழங்குவதற்கு முடியாமற் போனது.
பாரிய கொழும்பு திண்மக் கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம்	2,000.00	0.25	பாதுகாப்பான முறையில் குப்பை கூழங்களை அகற்றுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆற்றுப் படுக்கை இடம், வில்பத்து தேசிய பூங்காவின் பாதுகாப்பான வலயத்தினுள் அமைந்துள்ளமையின் காரணத்தினால் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், இந் நிர்மாணிப்பு தொடர்பில், தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது. ஆதலால், கருத்திட்டத்திற்கு, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை. அதன் பிரகாரம், மாற்று இடமொன்று தெரிவு செய்யப்பட்டு அதன் அளவைச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய கொடுப்பனவொன்றும் இடம்பெறவில்லை.

### 3.3 நகர அபிவிருத்திப் பிரிவு

நகர அபிவிருத்தி, திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு, காணி போன்ற பிரிவுகள், இவ் அமைச்சின் கீழுள்ளன.

#### 3.3.1 நகர அபிவிருத்திப் பிரிவு

##### i. பிரிவின் பொறுப்பு

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய கருத்திட்டங்களினூடாக இடம்பெற்றுவரும் சகல பொது அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான சட்ட ரீதியான அனுமதியினை வழங்குதல் மற்றும் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

##### ii. நகர அபிவிருத்தி பிரிவினூடாக இடம்பெற்று வரும் பிரதான செயற்பாடுகள்.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய கருத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புச் செயற்பாடுகள், அமைச்சரவை விஞ்ஞாபனங்களை கண்காணித்தல், உரிய அங்கீகாரத்தினை வழங்குதல், நகர அபிவிருத்தி அதிகாரப் பிரதேசங்களைப் பிரகடனஞ் செய்தல், நகர அபிவிருத்தி திட்டங்களைப் பிரகடனஞ் செய்தல் தொடர்பிலான செயற்பாடுகளை கண்காணித்தல்,

அங்கீகாரத்தினை வழங்குதல், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான பொது முறைப்பாடுகள், சட்டவிரோத நிர்மாணிப்புகள் மற்றும் அரச நிறுவனங்களினூடாக முன்வைக்கப்படும் கடிதங்கள் தொடர்பிலான உரிய செயற்பாடுகள்.

அதேபோல, அமைச்சுக்கு கிடைக்கும் திறைசேரி ஒதுக்கீடுகளினூடாக சுகித்த புரவர நிகழ்ச்சித் திட்டத்தினை அமுற்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.

### iii. 2016.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்

மேற்குறிப்பிட்ட ii இல் குறிப்பிடப்பட்ட பிரதான செயற்பாடுகள், பின்வரும் விடயங்களின் கீழ் இடம்பெற்றுள்ளன.

- வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக காணியினை அபகரித்தல் தொடர்பிலான சட்டங்கள், சட்ட திட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்குரிய செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
- நகர அபிவிருத்தி அதிகார சபைக்குரிய காணியினை அபகரிப்பதற்கு உரிய அதிகார சபையினூடாக முன்வைக்கப்படும் அமைச்சரவை முன்மொழிவு வரைவுகளை பரீட்சித்தல் மற்றும் கண்காணித்தல்.
- காணியினை அபகரிப்பதற்கு உரிய அமைச்சரவை விஞ்ஞாபனங்களை, கௌரவ அமைச்சர் அவர்களின் அங்கீகாரத்திற்கென முன்வைத்தல் மற்றும் அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில் உரிய செயற்பாடுகளை நிறைவேற்றுவதல்.
- வர்த்தகக் கருத்திட்டங்கள், கைத்தொழில் கருத்திட்டங்கள், முதலீட்டுச் சபைக் கருத்திட்டங்கள், நகர அபிவிருத்தி திட்டமிடல் கருத்திட்டங்கள், அரச நிறுவனங்கள், நியதிச் சட்ட சபைகள், மத, தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவைகள் நிறுவனங்கள் தொடர்பிலான காணிகளை குத்தகை வழங்குவதற்கு உரிய கடித ஆவணங்களைப் பரீட்சித்தல் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குரிய வீடமைப்புப் பிரேரணைத் திட்டங்கள் மற்றும் சந்தைக் கட்டிடத் தொகுதியினை அபகரித்தல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.
- மேற்குறிப்பிட்ட காணிகளை அபகரிப்பதற்கான 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் 18.1 வது பிரிவின் கீழ் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்தல்.
- சுகித்த புரவர கருத்திட்டத்தின் கீழ் விலைமனு கோரும் ஆவணங்களைப் பரீட்சித்து விலைமனு கோருதல், விலைமனுக்களைத் திறத்தல், மதிப்பீடுதல், வழங்குதல், முன்னேற்ற மீளாய்வினை முன்னெடுத்தல், ஆலோசனை நிறுவனங்களினூடாக வழங்கப்படும் பற்றுச்சீட்டுக்களை பரிசோதித்து நிதிக் கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்களைத் தயாரித்து கொடுப்பனவுக்கென கணக்குப் பிரிவுக்கு முன்வைத்தல்.
- மஹமக மித்துரோ (Mahamaga Mithuro) கருத்திட்டம் தொடர்பிலான கடமைகளை முன்னெடுத்தல்.
- காணிகளை அபகரிப்பதற்கென ஜனாதிபதி அலுவலகம், அமைச்சுக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களினூடாக முன்வைக்கப்பட்ட கடிதங்கள் தொடர்பில் கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல்.
- காணி கட்டளைச் சட்டத்தின் (மீள ஒப்படைப்பு) கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான சொத்துக்களில் அத்துமீறி குடியிருப்போர்களை அகற்றுதல் மற்றும் உரிய சொத்தினை மீள ஒப்படைப்பதற்காக 1979 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அரச காணியினை மீளஒப்படைக்கும் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் 14(2) பீ பிரிவின் கீழான சான்றிழினைப் பரிசோதித்தல், தயாரித்தல் மற்றும் அரச காணி உடைமையினை மீள ஒப்படைக்கும் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் 14 (2) பீ பிரிவின் கீழான சான்றிழினை கௌரவ அமைச்சர் அவர்களின் அங்கீகாரத்திற்கென முன்வைத்தல் மற்றும் அதன் தீர்மானங்களுக்கிணங்க செயற்படுத்தல்.
- நகர அபிவிருத்தி அதிகார சபையின் நகர அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான அமைச்சரவை விஞ்ஞாபனக் கண்காணிப்பு, அங்கீகாரத்திற்காக முன்வைத்தல் மற்றும் அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில் உரிய பின்னூட்டல் செயற்பாட்டினை முன்னெடுத்தல்.
- நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நகரப் பிரதேசங்களென பிரகடனஞ் செய்தல் தொடர்பில் ஒருங்கிணைப்புச் செயற்பாட்டினை முன்னெடுத்தல்.
- பின்வரும் கருத்திட்டங்களின் அமைச்சரவைப் பத்திரங்கள் மற்றும் ஏனைய அங்கீகாரங்களுக்காக முன்வைக்கப்படும் கடிதங்களைக் கண்காணித்தல் மற்றும் உரிய திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் கௌரவ அமைச்சர் அவர்களின் அங்கீகாரத்திற்காக முன்வைத்தல்.
  - o துறைமுக நகர கருத்திட்டம்,
  - o மூலோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டம்.
  - o பாரிய கொழும்பு தலைநகரினை அண்டிய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்.
  - o திருகோணமலை மாவட்டம் தொடர்பில் பிரதான திட்டத்தினைத் தயாரித்தல்.

- மனிங் சந்தைக் கட்டிடத் தொகுதியினை மறுசீரமைப்புக்கும் கருத்திட்டம் தொடர்பில் விலைமனு கோருதல், விலைமனுக்களைத் திறத்தல், மதிப்பிடுதல், வழங்குதல் மற்றும் முன்னேற்ற மீளாய்வினை முன்னெடுத்தல்.
- வெள்ளப்பெருக்கினைக் கட்டுப்படுத்தல் மற்றும் நீர் முகாமைத்துவ நிலையத்தினை அமைக்கும் கருத்திட்டம் தொடர்பில், விலைமனுக்களை கோருதல், விலைமனுக்களைத் திறத்தல், மதிப்பிடுதல், வழங்குதல் மற்றும் முன்னேற்ற மீளாய்வினை முன்னெடுத்தல்.

### 3.3.2 திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு

#### i. பொறுப்பு

வருடாந்த ஒதுக்கீடுகளின் பிரகாரம், அமைச்சு, இணை நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் கருத்திட்டங்களினூடாக இடம்பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலான தகவல்களை உள்ளடக்கி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தினைத் தயாரித்தல், உரிய செயற்பாட்டு நிறுவனங்களுக்கு அதனை முன்வைத்தல், அதன் வருடாந்த திட்டம் அமுற்படுத்தப்படும் முறைமை தொடர்பில் கண்காணித்து உரிய வழிகாட்டல்களை முன்னெடுத்தல் மற்றும் அதன் முன்னேற்றத்தினை உரிய பகுதியினருக்கு அறிக்கையிடுதல் இப்பிரிவின் பொறுப்பாகும்.

#### ii. பிரிவினூடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்

அமைச்சு சார்பில் வருடாந்தம் அமுற்படுத்தும் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல், உரிய நிறுவனங்களுக்கு அது தொடர்பில் அறிக்கையிடுதல், அமைச்சுக்கு இணைக்கப்பட்ட நிறுவனங்களின் திட்டம், கண்காணிப்பு, முன்னேற்ற மீளாய்வு செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், அமைச்சு மற்றும் இணை நிறுவனங்களினூடாக தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு முன்வைக்கப்படும் கருத்திட்ட பிரேரணைகள் தொடர்பில் தேவையான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் பாதிட்டு விவாதத்திற்கென பாராளுமன்றத்திற்கு முன்வைத்தல் தொடர்பில் அமைச்சின் முன்னேற்ற அறிக்கையினைத் தயாரித்தல்.

#### iii. 2016.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்

- 2016 ஆம் ஆண்டின் அமைச்சின் செயற்திட்டத்தினைத் தயாரித்தல் மற்றும் உரிய நிறுவனங்களுக்கு உரிய காலவரையறையினுள் முன்வைத்தல்.
- பாதிட்டு விவாதம் - 2017 தொடர்பில் பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்காக "முன்னேற்ற அறிக்கை - 2016" ஐ தயாரித்தல்.
- 2016 ஆம் ஆண்டில் நாடுபூராவும் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்த பல்வேறான நிகழ்ச்சித் திட்டங்களுக்கென நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக முன்வைத்த 11 கருத்திட்ட முன்மொழிவுகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு முன்வைத்தல்.
- இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை - 2016 ஐ தயாரிப்பதற்கு இவ்வமைச்சுக்கான தகவல்களை முன்வைத்தல்.
- அமைச்சின் வருடாந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்து ஜனாதிபதி செயலகம், தேசிய பாதிட்டு திணைக்களம், கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்பு திணைக்களம் மற்றும் உரிய ஏனைய நிறுவனங்களுக்கு முன்வைத்தல்.

### 3.3.3 காணிப் பிரிவு

#### i. பொறுப்பு

அமைச்சின் கீழுள்ள தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் அமைச்சின் கீழ் அமுற்படுத்தப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்களினூடாக இடம்பெற்று வரும் சகல பொது அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் அந்நிறுவனங்களின் தேவைப்பாட்டிற்கமைய, காணிச் சுவீகரிப்பு மற்றும் அரசு காணிகளை ஒப்படைத்தல் தொடர்பில் உதவுதல் மற்றும் அமைச்சின் சார்பில் நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்புச் செயற்பாட்டினை முன்னெடுத்தல்.



ii. காணிப் பிரிவினாடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் அமைச்சின் கீழ் அமுற்படுத்தப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்களினூடாக நிறைவேற்றப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் காணிகளைச் சுவீகரித்தல், ஒப்படைத்தல், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் தொடர்பில் அமைச்சின் சார்பில் ஒருங்கிணைப்புப் பணி மற்றும் அதனுடன் தொடர்பான ஏனைய செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

iii. 2016.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்

அமைச்சின் கீழுள்ள பின்வரும் நிறுவனங்கள் மற்றும் கருத்திட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறும் வேண்டுகோளுக்கமைய, பின்வரும் கருத்திட்டங்களுக்கான காணிகளைச் சுவீகரித்தல், ஒப்படைத்தல், காணிகளை கையகப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் தொடர்பில் அமைச்சின் சார்பில் ஒருங்கிணைப்புப் பணி மற்றும் அதனுடன் தொடர்பான ஏனைய செயற்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நகர மறுமலர்ச்சி கருத்திட்டம்

- கொழும்பு தலைநகரினை அண்டிய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- மூலோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டம்
- விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நகரக் கருத்திட்டம்
- சுகித்த புர கருத்திட்டம்.
- விழித்தெளச் செய்வோம் பொலன்னறுவையினை (பிபிதெமு பொலன்னறுவை)
- கம்பகா நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- ஹம்பாந்தோட்டை பெரும்பாகம் கருத்திட்டம்
- கண்டி பெரும்பாகம் கருத்திட்டம்
- பேராதேனிய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- அனுராதபுரம் சமுதாய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- இரத்தினபுரி புதிய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்

3.4 மாநகர திட்டமிடல் பிரிவு

3.4.1 பொறுப்பு

கொள்கைகளைத் தயாரித்தல், மூலோபாயங்களை அடையாளங் காணுதல், மாநகர ஆரம்பம் மற்றும் தொடர்பான கருத்திட்டங்களை அங்கீகரித்தல், அமுற்படுத்துதல் மற்றும் முன்னேற்ற மீளாய்வு.

3.4.2 பிரிவினாடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்

- மேற்குப் பிராந்திய விமான நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மேற்குப் பிராந்திய நிர்வாக நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மேற்குப் பிராந்திய தொழில்நுட்ப நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மேற்குப் பிராந்திய கடல்சார் நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மேற்குப் பிராந்திய போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம், மேற்குப் பிராந்திய திட்டமிடல் கருத்திட்டம் மற்றும் கருத்திட்ட ஒருங்கிணைப்பு அலகினூடாக அமுற்படுத்தப்படும் கருத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், கண்காணிப்பு மற்றும் மதிப்பிடுதல்.
- மாநகர ஆரம்பம், திட்டமிடல் தொடர்பிலான தொழில்வாண்மை நிபுணர்களை உள்ளடக்கி பல்வேறான நிறுவனங்கள், சமூக குழுக்களை விழிப்புணர்வுட்புவதனூடாக அவர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளுதல், அக்கருத்துக் கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் கருத்திட்டங்களை அமுலாக்குவதற்குப் பயன்படுத்துதல்.
- மாநகர அபிவிருத்திக்கான கருத்திட்டங்களை அமுற்படுத்துவதற்குத் தேவையான முதலீடுகளை வழங்குவதை நோக்காகக் கொண்டு பல்வேறான சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தூதரகங்களுடன் ஒருங்கிணைப்பினை முன்னெடுத்தல்

- மாநகர கருத்திட்டங்களை அமுற்படுத்துவதை நோக்காகக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல் தொடர்பில் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
- அமைச்சின் விடயப் பரப்பிற்கு உரித்தான பல்வேறான சர்வதேச தினக் கொண்டாட்டத்தினை நோக்காகக் கொண்ட வைபவம் (உதாரணம், உலக நகரங்களின் தினம்) மற்றும் அமைச்சின் கீழான ஏனைய உள்ளூர் வைபவம், அமைச்சின் ஏனைய பிரிவுகள் மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைப்புச் செயற்பாட்டினை முன்னெடுத்தல்.
- கௌரவ அமைச்சரின் தலைமையுடன் அமைச்சில் வாரந்தோறும் நடாத்தப்படும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தினை ஒருங்கிணைத்தல்.
- இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய பௌதிகத் திட்டமிடல் திணைக்களத்துடன் தொடர்பான அபிவிருத்திச் செயற்பாட்டு கருத்திட்டங்கள், காணியுடன் தொடர்பான செயற்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
- மாநகர கருத்திட்டங்கள், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்பான பொது முறைப்பாடுகள் தொடர்பில் செயற்படுதல்.
- மாநகர கருத்திட்டங்கள் தொடர்பில், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்துடன் தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்களைத் தயாரித்தல் மற்றும் தேவையான அங்கீகாரங்களைப் பெற்றுக் கொள்ளுதல்.
- மாநகர கருத்திட்டங்களுடன் தொடர்பான பாராளுமன்ற வினாக்களுக்கு விடைகளைத் தயாரிப்பதை ஒருங்கிணைத்தல்.
- மாநகர கருத்திட்டங்களுடன் தொடர்பான செயற்குழு அமைப்பினை ஒருங்கிணைத்தல்.
- கருத்திட்ட மதிப்பீட்டுக் குழுவினை ஒருங்கிணைத்தல்.
- சிறு நகரங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென சுகித்த புரவர மற்றும் சிகிலெல் தகன நிகழ்ச்சித் திட்டங்களை அமுற்படுத்துதல்.
- கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பகா போன்ற மாவட்டங்களுடன் தொடர்பான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிகழ்ச்சித் திட்டம், தேசியக் கொள்கைகளை, பொருளாதார விவகார அமைச்சு மற்றும் உரிய மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் கருத்திட்டங்களை அங்கீகரித்தல்.
- மாநகர கருத்திட்டங்களுடன் தொடர்பான செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அதன் முன்னேற்றத்தினை மீளாய்வு செய்தல்.

### 3.4.3 2016.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்

**மேல் மாகாண பிராந்திய மகாநகர ஆரம்ப திட்டத்தினை அங்குரார்ப்பணஞ் செய்தல்.**

மாநகர ஆரம்பத் திட்டத்தினை அங்குரார்ப்பணஞ் செய்யும் நிகழ்வு, 2016.01.29 ஆந் திகதி, கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கௌரவ அமைச்சர் மற்றும் கௌரவ பிரதி அமைச்சரின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலும் மற்றும் கௌரவ பிரதமரின் மேன்மையான பங்களிப்பினும் நடாத்தப்பட்ட இவ் வைபவத்தில் பல்வேறான மதத் தலைவர்கள், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள் உட்பட பிரதான அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிரேஸ்ட அரசு உத்தியோகத்தர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் பல்வேறான தொழில்வாண்மையாளர்கள் கலந்து கொண்டனர்.

## மேல் மாகாண பிராந்திய மாநகர அங்குரார்ப்பணம் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்பு, சந்தையினை அமைத்தல், ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளுதல்

மாநகர பிரதான திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை அமுற்படுத்துவதற்குத் தேவையான முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன், கூட்டங்கள், கலந்துரையாடல்களை நடாத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மேம்படுத்துவதற்கு உதவியினை பெற்றுக் கொள்ளக்கூடிய சில பங்குதார நாடுகளுடன் வலுவான இராஜதந்திர உறவுகளை (G to G) ஏற்படுத்திக் கொள்வதற்கு தேவையான ஆரம்பச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், இரு தரப்பு மற்றும் பல தரப்பு கலந்துரையாடல்கள், புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மற்றும் ஏனைய உடன்படிக்கைகளை கைச்சாத்திடுதல், வர்த்தக மாநாடுகளில் கலந்துகொள்ளுதல் மற்றும் மாநகர செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் மேம்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் இதன் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளன.

### புரிந்துணர்வு உடன்படிக்கையினை (MoUs) கைச்சாத்திடுதல்.

- மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் "சீமன்ஸ்" நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று, 2016 மே மாதம் 16 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்டமை.
- மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொரியக் குடியரசின் காணி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கிடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று 2016 மே மாதம் 24 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்டமை.
- மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக சபையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று, 2016.07.18 ஆந் திகதியன்று கைச்சாத்திடப்பட்டமை.

### இரு தரப்பு கலந்துரையாடல்கள், வேலைத்திட்டங்கள் மற்றும் மிஷன்சேவை

- 2016 ஏப்ரல் 25 ஆந் திகதி இலண்டனில் இடம்பெற்ற சுற்றுலாக்கிடையே உலகிலேயே உயர்தரமான பிரகாசமான கட்டிடமொன்றான கிறிஸ்டர்ஸ் கட்டிடம் தொடர்பிலான கற்கை ஆய்வுச் சுற்றுலாவுக்கு கலந்துகொள்வதற்கு கௌரவ அமைச்சர் அவர்களுக்கு முடியுமா கவிருந்ததுடன், இக்கட்டிட எண்ணக்கருவினை மேல் மாகாண பிராந்திய மாநகர அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதற்குள்ள இயலுமையினை அலசி ஆராய்தல் இச்சுற்றுலாவின் நோக்கமாகவிருந்தது.
- "மேல் மாகாண பிராந்திய மாநகர கருத்திட்டத்தினுள் உயர் முன்னுரிமையினைக் கொண்ட முதலீடுகள்" என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை - ஜப்பான் ஒத்துழைப்பு வட்ட மேசை கலந்துரையாடலொன்று 2016.06.03 ஆந் திகதி நடாத்தப்பட்டது.
- விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் வான் கோபுரங்களை நிர்மாணிக்கும் செயற்பாடுகளுக்கு திட்டமொன்றினைத் தயாரிப்பதற்கு உதவியினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், கொரியாவின் நில, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து உப அமைச்சர் கலாநிதி Kyung Hwan Kim அவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடலொன்று 2016.06.20 ஆந் திகதி நடாத்தப்பட்டது.
- வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் புதிய அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பில், சுவீடன் - இலங்கை வர்த்தக சபையின் செயலாளர் நாயகமான திரு. Lei fohlsion அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலொன்று 2016.06.27 ஆந் திகதி நடாத்தப்பட்டது.
- இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) வகிபாகம் தொடர்பில் 2016.07.07 ஆந் திகதி இடம்பெற்ற பொருளாதார வழிகாட்டல் ஆய்வில் அரசு உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறான பங்குதாரர்களுடன், பிரேரிக்கப்பட்ட கொழும்பு - திருகோணமலை பொருளாதார வழிகாட்டல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
- அமைச்சின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், இணைந்த நிறுவனங்கள் மற்றும் மாநகர திட்டமிடல் கருத்திட்டத்தின் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றினால் ஜேர்மனின் சீமன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மாநகரத்தினை திட்டமிடும் செயற்பாட்டிற்கான நவீனமயப்படுத்துதல் தொடர்பில் 2016.07.14 ஆந் திகதி வேலைத்திட்டமொன்று நடாத்தப்பட்டது.
- கௌரவ அமைச்சரினால் ஜேர்மனியின் பிரதான நகர நிர்மாண நிறுவனமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுலாவுக்கிடையே சிநேகபூர்வமான சூழலுடன் கூடிய நகர நிர்மாண தொழில்நுட்பம் மற்றும் ஜேர்மனியில் பொதுப் போக்குவரத்து சேவையினை மேம்படுத்துவதற்கு சமூக மற்றும் தொழில்நுட்ப பிரிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

**மேல் மாகாண பிராந்திய மாநகர ஆரம்ப திட்டம் தொடர்பில் விழிப்புணர்வூட்டுதல்.**

மாநகர பிரதான திட்டம் தொடர்பில் அரசியல்வாதிகள் (பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள்) உட்பட ஏனைய அரசு உத்தியோகத்தர்களை விழிப்புணர்வூட்டும் சில நிகழ்ச்சித் திட்டங்கள், கொழும்பு, களுத்துறை, கம்பகா போன்ற மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்குமாறு நடாத்தப்பட்டது.

**மேல் மாகாண பிராந்திய மாநகர ஆரம்ப திட்டம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பிலான விபரங்கள் - 2016**

மாவட்டம்	நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை
கொழும்பு	13
களுத்துறை	2
கம்பகா	10
மொத்தம்	25

**மேல் மாகாண பன்முகப்படுத்தப்பட்ட பாதிட்டு நிகழ்ச்சித் திட்டம் (DCB)**

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்திலுள்ள ரூபா. 658.98 மில்லியன் பெறுமதியினைக் கொண்ட 3,197 கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

**பன்முகப்படுத்தப்பட்ட பாதிட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழே செயற்படுத்தப்படும் கருத்திட்டங்கள் தொடர்பிலான விபரங்கள் - 2016**

மாவட்டம்	கருத்திட்டங்களின் எண்ணிக்கை	கருத்திட்டப் பெறுமதி (ரூ.மி.)	வேறு விடயங்கள்
கொழும்பு	1,505	260.80	உரிய பிரதேச செயலகங்களுடாக கருத்திட்டங்கள் அமுற்படுத்தப்படுகின்றன.
கம்பகா	969	249.54	
களுத்துறை	723	148.64	
மொத்தம்	3,197	658.98	

சிறு நகரங்களில் பொதுப் பயன்பாட்டு வசதிகளை மேம்படுத்துதல்.

மேல் மாகாணத்திலுள்ள சிறு நகரப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, 2016 ஆம் ஆண்டில் 91 கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கென ரூபா. 52.35 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

**சிறு நகரங்களில் பொதுப் பயன்பாட்டு வசதிகளை மேம்படுத்தும் கருத்திட்டங்கள் தொடர்பிலான விபரங்கள்.**

மாவட்டம்	கருத்திட்டங்களின் எண்ணிக்கை	கருத்திட்டப் பெறுமதி (ரூ.மி.)	வேறு விடயங்கள்
கொழும்பு	39	26.15	உரிய பிரதேச செயலகங்களுடாக கருத்திட்டங்கள் அமுற்படுத்தப்படுகின்றன.
கம்பகா	5	7.21	
களுத்துறை	47	18.99	
மொத்தம்	91	52.35	

### 3.5 தொழில்நுட்ப பிரிவு

#### 3.5.1 பிரிவின் பொறுப்பு

அமைச்சரவைக் கொள்முதல் குழுக்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அதில் எடுக்கப்படும் தீர்மானங்களை, அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள், கருத்திட்டங்களினூடாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தினை மும்மொழியிலும் சரியான வகையில் நாள்துவரைப்படுத்தல், அலுவலகச் செயற்பாடுகள் தொடர்பில் சகல அமைச்சுக்களின் உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினையில்லாது கணனி சேவையொன்றினை வழங்குதல், சகல அமைச்சுக்களின் நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரியினை வழங்கி தொடர்ச்சியாக இணைய வலையமைப்புக்களை வழங்குதல், தரத்தில் உயர் கணனி மற்றும் ஏனைய தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்குவதற்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதை முன்னெடுத்து, தகவல் தொழில்நுட்ப பிரதிநிதித்துவ நிறுவனம், ஏனைய அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்து, "இ அரசு எண்ணக்கருவினை" நோக்காகக் கொண்ட அரசு சேவையொன்று தொடர்பில் வழிகாட்டுதல்.

#### 3.5.2 பிரிவினூடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்

- கொள்முதல் தொடர்பிலான குழுக்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- கொள்முதல் கூட்டங்களை ஒருங்கிணைத்தல்.
- கொள்முதல் தீர்மானங்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றினை உரிய நிறுவனங்களுக்கு முன்வைத்தல்.
- விலைமனுக்களை திறப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்தல்.
- கொள்முதல் அறிக்கைகளை மாதாந்தம் நாள்துவரைப்படுத்தி திறைசேரிக்கு முன்வைத்தல்.
- சகல நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரியொன்றினை வழங்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.
- வலையமைப்பு வசதிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் உரிய ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- அமைச்சின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் வன்பொருள் மற்றும் மென்பொருள் பிரச்சினைகளைத் தீர்த்தல், அமைத்தல் மற்றும் பயன்பாட்டாளர்களினை விழிப்புணர்வூட்டுதல்.
- கணனித் திட்டம் தொடர்பில் பாதுகாப்பான கடவுச் சொற்களை வழங்குதல் மற்றும் கணனிப் பயன்பாட்டாளர்களின் கணக்குகளை முகாமை செய்தல்.
- அமைச்சின் தகவல் தொழில்நுட்ப கருவிகள் தொடர்பில் கொள்முதல் செயற்பாடுகளில் விபரக் குறிப்பினைத் தயாரித்தல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்களின் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
- தகவல் தொழில்நுட்ப விடயத்திற்கான தகவல்களை, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல்.

#### 3.5.3 2016.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்

- கருத்திட்ட கொள்முதல் செயற்பாடுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்து ரெண்டரினை வழங்குதல்.
- அமைச்சின் இணையத் தளத்தினை [www.megapolismin.gov.lk](http://www.megapolismin.gov.lk) என்ற பெயரில் விளம்பரப்படுத்துதல்.

### 3.6 உள்ளக கணக்காய்வுப் பிரிவு

#### 3.6.1 பொறுப்பு

நிறுவன நோக்கங்களை எட்டச் செய்வதற்கு நிதிப் பிரமாணம், தாபன விதிக்கோவை மற்றும் அடிக்கடி வெளியிடப்படும் பல்வேறான சுற்றுநிருபங்களுக்கமைய நிறுவனம் செயற்படுகின்றதா என்பதை ஆய்வு செய்தல்.

#### 3.6.2 பிரிவினாடாக நிறைவேற்றப்படும் பிரதான செயற்பாடுகள்.

- வருடாந்த கணக்காய்வுத் திட்டத்தினைத் தயாரித்தல்.
- முகாமைத்துவ மற்றும் கணக்காய்வுக் குழுக்களைக் கூட்டுதல்
- அமைச்சின் வருடாந்த உள்ளகக் கணக்காய்வினை முன்னெடுத்தல்
- வெளிநாட்டு உதவியினை அடிப்படையாகக் கொண்ட கருத்திட்டங்களை கணக்காய்வு செய்தல்.
- மாநகர மற்றும் மேல் மாகாணத் திட்டத்தினை கணக்காய்வு செய்தல்.
- மாநகர மற்றும் மேல் மாகாணத் திட்டத்தின் கீழான கருத்திட்டங்களை கணக்காய்வு செய்தல்.
- நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடுகளைக் கண்காணித்தல்
- காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளைக் கண்காணித்தல்.
- தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்காணித்தல்.
- விசேட புலனாய்வுகளை நடாத்துதல்.

#### 3.6.3 2016.12.31 ஆந் திகதிய முன்னேற்றம்

3.6.2 இல் குறிப்பிட்டவாறு பிரிவினாடாக நிறைவேற்றப்பட்டு வரும் பிரதான செயற்பாடுகளை நிறைவேற்றுதல் தொடர்பில் உரிய வருடத்தின் கணக்காய்வுத் திட்டத்தின் பிரகாரம் கணக்காய்வுச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

### 4. அமைச்சின் கீழ் காணப்படும் நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள்.

#### • தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம்

1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நகர மற்றும் கிராமிய திட்டக் கட்டளைச் சட்டத்தினூடாக நிறுவப்பட்டுள்ள நகர மற்றும் கிராம திட்டத் திணைக்களம், 2000 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க நகர மற்றும் கிராம திட்ட (திருத்தம்) சட்டம், ஆகஸ்டு 9 ஆந் திகதி இலங்கை பாராளுமன்றத்தினூடாக ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினை (NPPD) ஸ்தாபிப்பதற்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்தது. இத்திருத்தங்களின் கீழ் தேவையான நிர்வாகம்சார் நடவடிக்கையினை எடுத்தல், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சினால் 2001 மே மாதம் 21 ஆந் திகதி தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினை (NPPD) முறைசார்ந்த வகையில் ஸ்தாபிப்பது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற அதிகாரங்களின் பிரகாரம், தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினூடாக இலங்கையின் முதலாவது தேசிய பௌதிக திட்டக் கொள்கை மற்றும் திட்டம் 2007 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், 2011 ஆம் ஆண்டில் அது சட்டமாக்கப்பட்டது. பல்வேறான காரணங்களைக் கவனத்திற்கக் கொண்டதன் பின்னர் 2017 ஆம் ஆண்டில் அதனை நாளதுவரைப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை 2016 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதேபோல லோலுகஸ்வெவ - அனுராதபுர புதிய நகர கருத்திட்டம், ஆன்மீக நகரங்களை உருவாக்குதல், ஆன்மீக நிலையங்களை உருவாக்குதல், கதிர்காமம் புனித பூமி அபிவிருத்தி, பிபிதெமு பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி கருத்திட்டம் போன்றன பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினூடாக இடம்பெற்று வரும் பிரதான அபிவிருத்தி கருத்திட்டங்களாகும்.

## • நகர அபிவிருத்தி அதிகார சபை

ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் நகர அபிவிருத்தி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் பிரகடனஞ் செய்யப்பட்ட பிரதேசங்களின் பொருளாதார, சமூக மற்றும் பௌதிக அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு எழுச்சிபெறுதல் தொடர்பில் 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தினூடாக நகர அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக பல்வேறான ஒதுக்கீடுகளின் கீழ் 17 கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றிணைந்த அபிவிருத்தி திட்டங்களை இறுதிக் கட்டம் வரை செயற்படுத்துதல், பொது ஆலோசனை திட்டங்களை முன்னெடுத்தல், நகர அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு காணிகளை சுவீகரித்தல், காணி மேம்பாட்டிற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட நகர சேவைகளை உறுதிப்படுத்துவதற்கு தேவையான கட்டிடங்களை நிர்மாணித்தல், நிலத்தினை அழகுபடுத்துதல் மற்றும் காணி மேம்பாட்டினூடாக மேம்படுத்தப்பட்ட பொது நகரங்களை உருவாக்குத்தல் போன்றன பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

## • இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என்பது 1976 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1982 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 2006 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தஞ் செய்யப்பட்ட, 1968 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க கொழும்பு மாவட்ட (சட்ட நிலப் பிரதேசங்கள்) காணி மீட்பு மற்றும் அபிவிருத்திச் சபைச் சட்டத்தின் கீழ் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கூட்டுத்தாபனச் சபையொன்றாகும்.

2016 ஆம் ஆண்டின் கூட்டுத்தாபனத்தின் மூலம் கால்வாய்களைப் பராமரித்தல், நகர அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், ஈர நிலங்களை முகாமை செய்தல், பொறியியல் ஆலோசனைகளை வழங்குதல், கடற்கரையோரத்தில் மணல் விற்பனையினை முன்னெடுத்தல், உள்ளூர் உரத்தினைப் பயன்படுத்தி கலப்பின உரங்களை உற்பத்தி செய்யும் சாத்திய வளக் கற்கை போன்றன இடம்பெற்றுள்ளன.

## 5. அமைச்சினால் அமுற்படுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்கள்.

### 5.1 வெளிநாட்டு நிதியத்தின் கீழ் அமுற்படுத்தும் கருத்திட்டங்கள்

#### ▪ கொழும்பு தலைநகரினை அண்டிய நகர அபிவிருத்திக் கருத்திட்டம்.

இக்கருத்திட்டத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தின் நகர அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசு, மீளமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியினூடாக சலுகை அடிப்படையின் கீழ் நிதி வசதிகளை பெற்றுள்ளது.

கொழும்பு நீர் நிலைகளை அண்டிய வளமான பிரதேசத்தின் வெள்ளப்பெருக்குத் தாக்கங்களைக் குறைத்தல், தெரிவு செய்யப்பட்ட மாதிரி முதலீடுகளினூடாக பிரதேச மட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள், சேவை புனர்வாழ்வு, மேம்படுத்துதல் மற்றும் முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பில் கொழும்பு நகரினை அண்டி அமையப் பெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் இயலுமையினை வலுவூட்டுதல் போன்ற நோக்கங்களைத் தொலைநோக்காகக் கொண்டு அமுற்படுத்தப்படும் இக்கருத்திட்டத்திற்கு உலக வங்கியினூடாக கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. கருத்திட்டத்தின் மொத்தச் செலவு அ. டொ. 223 மில்லியன் (மீளக் குடியமர்த்துதல், தீர்வையுடன் மற்றும் தீர்வையற்ற) என்பதுடன் கருத்திட்டக் காலவரையறை 2012 யூலை மாதம் 10 ஆந் திகதியிலிருந்து எதிர்வரும் ஐந்து வருடங்களாகும்.

இக்கருத்திட்டத்தின் கீழ் தலைநகரினை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல் தொடர்பில் காரணமான பௌதிக மற்றும் சமூக பொருளாதார தாக்கங்களைக் குறைத்தல், 5 வருட காலவரையளையினுள் புறநகர் மற்றும் மாகாண மட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பராமரித்தல் தொடர்பில் தேவையான மொத்த ஆற்றலினை மேம்படுத்துதல் போன்ற பிரதான நோக்கங்களினைக் கொண்டு வெள்ளப்பெருக்கினைக் கட்டுப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனம்சார் ஆற்றலினை மேம்படுத்துதல் போன்றவை தொடர்பில் தேவையான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

- கொழும்பு தலைநகரினை அண்டிய பகுதிகளின் வெள்ளப்பெருக்கு பாதிப்பினைக் குறைக்கும் மற்றும் நகரச் சுற்றாடல் நம்பிக்கை நிதியம்.

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு எதிரொலியாக சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் கொழும்பு தலைநகரினை அண்டிய பிரதேசத்தினை, வெள்ளப்பெருக்கு பாதிப்பற்ற சூழலொன்றாக உறுதிப்படுத்துவதற்கு இந்நிதியத்தினை நீடிப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான மூன்று கூறுகளாக, கொழும்பு நகரத்தில் ஒருங்கிணைந்த வெள்ளப்பெருக்கு ஆபத்தினை மதிப்பிடுதல், கொழும்பு தலைநகரின் வெள்ளப்பெருக்கு ஆபத்தினைக் குறைக்கும் மூலோபாயங்கள் மற்றும் செயற்திட்டத்தினைச் சேர்த்தல், கண்காணிப்பு மதிப்பீட்டினை முன்னெடுத்தல் என்பனவாகும். இதன் கீழ் 2016 ஆம் ஆண்டில் கொழும்பு தலைநகரினை அண்டிய வலயத்தினுள் அமைந்துள்ள ஈர நிலங்களுக்கான முகாமைத்துவ மூலோபாயங்களைத் தயாரித்தல், உள்ளக நீர் வழங்கல், நீர்த்தேக்கங்களின் நீர்த் தரத்தினை மதிப்பீடு செய்தல் மற்றும் கொழும்பு தலைநகரினை அண்டிய வலயம் தொடர்பிலான விரிவான வெள்ளப்பெருக்கு ஆபத்தினை மதிப்பீடு செய்வதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

- மூலோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டம் (கண்டி, காலி, யாழ்ப்பாணம், அனுராதபுரம்)

இலங்கை அரசினால், உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி வங்கி (AFD) போன்ற நிறுவனங்களின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன், கண்டி காலி, யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை போன்ற அடையாளங் காணப்பட்ட மூலோபாய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக, மூலோபாய நகர அபிவிருத்தி கருத்திட்டம் (SCDP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தின் அபிவிருத்தி நோக்காவது, இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட நகர பிராந்தியங்களினூடாக நகர வசதிகள் மற்றும் பொது நகரச்ச் சூழலினை மேம்படுத்துதலாகும்.

கண்டி மூலோபாய நகர அபிவிருத்தியின் கீழ் கண்டி நகரின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், வாகனங்களை முகாமை செய்தல், நீர் வசதிகள் திட்டத்தினை மேம்படுத்துதல், வடிகால் திட்டத்தினை புனருத்தாபனஞ் செய்தல் மற்றும் நகர்ப்புற மேம்பாடு இடம்பெற்றுள்ளது. காலி மூலோபாய நகர அபிவிருத்தியின் கீழ், வெள்ளப்பெருக்கினை குறைத்தல், நீரினை வெளியேற்றும் வடிகாலினை மேம்படுத்துதல் மற்றும் நகர மேம்பாடு செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. யாழ் மூலோபாய நகர அபிவிருத்தியின் கீழ் வீதி மற்றும் வீதிப் போக்குவரத்து மேம்பாடு, வடிகால் திட்டத்தினை மேம்படுத்துதல், கலாசார மரபு, நகர மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் நிறுவனம்சார் முகாமைத்துவம் போன்ற பிரிவுகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

- பாரிய கொழும்பு நகரப் போக்குவரத்து வலையமைப்பினை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் நகர அபிவிருத்தி சாதனம்

பாரிய கொழும்பு நகரப் போக்குவரத்து வலையமைப்பினை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் நகர அபிவிருத்திச் சாதனம் அல்லது வெளிப்புறச் சுற்றுவிட்ட அதிவேக வீதி கருத்திட்டம் (OCH), ஜப்பான சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதி அனுசரணையுடன் அமுற்படுத்தப்படுகின்றது. 2007 மார்ச் மாதம் 28 ஆந் திகதி துறைமுக மற்றும் பெருந் தெருக்கள் அமைச்சு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் தொடர்பிலான ஜப்பான் வங்கி (JBIC) க்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் உடன்படிக்கையினூடாக இக்கருத்திட்டத்திற்கு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

வெளிப்புறச் சுற்றுவிட்ட அதிவேக வீதி கருத்திட்டம், கொழும்பு நகரின்மீதும் மற்றும் அதற்கு வெளியே மிகவும் சன நெரிசலான சந்தடியான நகர வரையறைகளுக்கு வெளியே அபிவிருத்தியினை விரிவாக்குதல் மற்றும் அதன் போக்குவரத்து நெரிசலினைக் குறைக்கும் நோக்குடன் அமுற்படுத்தப்படும் முதன்மையான வீதி கருத்திட்டமொன்றாகும். இதன் கீழ் பிரதானமாக கொட்டாவ, கடுவல மற்றும் கடவத்த (3K) போன்ற நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இதன் கீழ் கடுவல பிரதேசத்தில் அமைந்துள்ள வலிவிட்ட வீதி மற்றும் சுகத மாவத்தை அபிவிருத்தி செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், கொட்டாவ - பன்னிப்பட்டிய வீதியினை மீளமைத்தல் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதே போல வெளிச்சுற்று விட்ட அதிவேக வீதி வலையமைப்பு திட்டத்திற்கு வசதிகளை வழங்குவதற்கு மாக்கும்புர பல்வேறு போக்குவரத்து நிலையத்தினை நிர்மாணித்தல் மற்றும் கொட்டாவ - மாலம்பே வீதி அத்துறுகிரிய வரை புதுப்பித்தல் இடம்பெற்று வருகின்றது.



## 5.2 உள்ளூர் நிதியத்தின் கீழ் அமுற்படுத்தப்படும் கருத்திட்டங்கள்.

### • தலைநகர் கொழும்புக்கு அருகில் திண்மக் கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம்.

ஆரம்பத்தில் இனங்காணப்பட்ட 200 ஏக்கர் விஸ்தீரணத்தினைக் கொண்ட நிலம், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக வன விலங்கு திணைக்களத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும், வனவிலங்கு பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் புதிய பிரதேசமொன்று இது தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளது. இந் நிலப்பரப்பினுள் மீட்கப்பட்ட நிலத் துண்டுகள் தொடர்பில் தூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையினை பெற்றுக் கொள்ளுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட செயற்பாட்டு காட்டிக்கிணங்க இச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. கட்டமைப்பியல் ஆய்வுகள், புவிச் சரிதவியல் ஆய்வுகள் எண்ணக்கருசார் பொறியியல் திட்டங்கள் தொடர்பில் உடன்படிக்கைக்கு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. தூழல் தாக்க மதிப்பீட்டு கற்கை ஆய்வின் கீழ், மாசுபட்டு கரையக்கூடிய மண்ணின் மேற்பரப்புக் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்ட அபாயகரமான அசுத்தங்களின் ஓட்டம் தொடர்பில் திறைசேரியினூடாக இற்றை வரையில் தேவையான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இக்கருத்திட்டத்திற்கு நிதிசார் உதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி விருப்பினை வெளிப்படுத்தியுள்ளது. இக்கருத்திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்பட்ட அன்றாட நகர திண்மக் கழிவினை தயாரிக்கும் செயற்பாடுகளின் கொள்ளளவு 1200 மெற்றிக் தொன்னாகும்.

### ▪ மேற்கு பிராந்திய மாநகர திட்டமிடல் கருத்திட்டம்

மேற்கு பிராந்திய மாநகர திட்டமிடல் கருத்திட்டம், 2015 ஏப்ரல் 23 ஆந் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், கொள்கைகள் திட்டமாக்கல் மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பின்னர் இக்கருத்திட்டத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமான முன்னெடுத்துச் செல்லுவதற்காக (2015 செப்ரெம்பர் மாதம் 21 ஆந் திகதியிலிருந்து) அது புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

‘தீவு முதல் கண்டம் வரை’ என்ற தொனிப் பொருளின் கீழ் மேல்மாகாண மாநகர முறைசார் திட்டம், மேல்மாகாண சுற்றுச்சூழல் வளத் திட்டம், 2016-2035 விரிவான போக்குவரத்து திட்டம் தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மூலோபாய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் செயற்பாடுகளை ஆரம்பித்தல், மேல்மாகாண மாநகர அதிகார சபையினை நிறுவுவதற்கான உரிய சட்ட வரைவு அமைச்சரவைக்கு முன்வைத்தல், தெரிவு செய்யப்பட்ட முன்னணி கருத்திட்டங்களுக்கு முன்னரான சாத்தியவள கற்கை ஆய்வுக்கு விரிவான சாத்தியவளக் கற்கை ஆய்வினை ஆரம்பித்தல், 2016-2035 காலவறையறை தொடர்பில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான 170 அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பில் திட்டமொன்றினை தயாரித்தல், 10 பாரிய கருத்திட்டங்களுக்கு பிரத்தியேகப் பிரிவின் முதலீட்டை ஈர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல், பிரேரிக்கப்பட்ட கருத்திட்டங்களுக்கு தேவையான நிலங்களை அடையாளங்காணுதல், கையகப்படுத்தல் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்தல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

### ▪ கொழும்பு துறைமுக அபிவிருத்தி கருத்திட்டம்

பல்வேறு சுற்றாடல் சிக்கல்கள் எழுவதால், 2015 ஆம் ஆண்டின் பெரவரி மாதம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு நிதி நகரம் (துறைமுக நகரம்) அபிவிருத்தி திட்டத்திற்காக, அமைச்சரவையின் தீர்மானத்திற்கிணங்க, மீளவும் திட்ட வேலை நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

த்திய சுற்றாடல் அதிகார சபையின் இணக்கத்திற்கிணங்க, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவ திணைக்களம் கீழ் குறிப்பிடப்படும் பிரிவுகளிற்காக கொழும்பு நிதி நகர அபிவிருத்தி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

- 446.67 ஹெக்டேயார் அளவிலான மொத் பிரதேசம், கடல் எல்லை நிரப்பப்பட்ட 269 ஹெக்டேயார் அளவிலான பிரதேசத்தினை அபிவிருத்தி செய்தல்.
- கடற்கரை மணல் 65 மில்லியன் மீற்றர் அகழ்வதற்காக

- கடற்கரை சார்ந்த பிரதேசத்தில் அணைக்கட்டினை நிர்மாணம் செய்தல், சீமெந்து கலவை அணைக்கட்டினை இடல், அரை வாசியாக தடைகளினை நிலைப்படுத்தல், உள்ளக அணைக்கட்டினை நிர்மாணித்தல், மணல் பாதுகாப்பினை இடல், களப்பு, வாவி வழிகள், செயற்கை கடற்கரை மற்றும் ஏனைய கடற்கரை பாதுகாப்பு கட்டிடங்களின் நிர்மாணம்
- கடல் கட்டிடம் மற்றும் மாதிரிக்காக அனுமதிக்கப்பட்ட கற்கள் 3.45 மில்லியன் கன மீற்றரினை வழங்கல்.
- பேரே வாவியில் வெளிவாயில் தடைப்படல் மற்றும் நீர் வெளிவாயில் ஊடாக வழிந்தோடாத விதத்தில் தேங்குவதனை தடுப்பதற்காக அதன் தென் பக்கத்தில் தடை பாதுகாப்பினை மற்றும் கட்டிடத்தினை நிர்மாணம் செய்தல்

இந்த திட்டத்தில் நிர்மாண நடவடிக்கைகள் CHEC Port City Colombo (Pvt.) Ltdஎன்னும் சீன நிறுவனத்தினால் பொறுப்பேற்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் நடவடிக்கைகள் மூன்று வருடத்தில் பூர்த்தி செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குரித்தானதாக, கைத்தொழில் மற்றும் கடற்கரை மணல் 65 மில்லியன் கன மீற்றர்கள் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் புகோளரீதியான ஆய்வு மற்றும் சுரங்கப் பிரிவினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

